

சாதாரண சேமிப்புக் கணக்குகள்

- இலங்கை குடியுரிமை கொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட தேசிய அடையாள அட்டையை உடையவர் இச்சேமிப்பு கணக்கினை திறக்க முடியும்.
- ஆகக் குறைந்தது ரூபா 300 உடன் ஆரம்பிக்கலாம்.
- வைப்புக்கள் காசாகவோ, நேரடி கணக்கு பரிமாற்றம் அல்லது சிங்கர் பினான்ஸ் (லங்கா) பீ.எல்.சி என குறுக்கு கோடிடப்பட்ட கணக்கு வைத்திருப்போருக்கு மாத்திரம் என்று கூறப்பட்ட காசோலை மூலமாகவோ ஏற்றுக்கொள்ளப்படும்.
- வாடிக்கையாளர் விருப்பின்படி வைப்பு புத்தகமாகவோ அல்லது கணக்கு கூற்றாகவோ வழங்கமுடியும்.
- வட்டியானது நாளாந்தம் கணக்கிடப்பட்டு மாதாந்தம் கணக்கில் வைப்பிலிடப்படும்.
- கவர்ச்சிகரமான 7% வட்டியும், 55 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மேலதிகமான 1% வட்டியும் வழங்கப்படும். முன்னறிவித்தல் இன்றி இவ்வட்டி வீதங்களை மாற்றும் உரிமை நிறுவனத்துக்கு உண்டு.
- மிக விரைவில் பற்று அட்டை (Debit Card) அனைத்துச் சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும். அனைத்து VISA முறைமை ஏற்றுக் கொள்ளப்படும். தானியக்க சேவைகள் (ATM & POS) இயந்திரங்களில் பாவிக்க கூடிய முறையில் வழங்கப்படும்.
- 365 நாட்களுக்கு எந்த ஒரு நடவடிக்கைகளும் இல்லாத சேமிப்பு கணக்குகள் செயலற்றதாக்கப்படுவதுடன், வைப்புகள் மற்றும் மீள்பெறுகைகள் என்பன முடக்கப்படும். செயலற்ற தன்மை 10 வருடங்களுக்கு மேல் தொடருமாயின், 2011 ஆம் ஆண்டு இல. 42 நிதித்தொழில் சட்டத்தின் கீழ் மத்திய வங்கிக்கு அறிவிக்கப்படும்.
- சேமிப்பு கணக்கை முடிவுக்கு கொண்டுவரும் சந்தர்ப்பத்தில், எமது நிறுவனத்தினால் ரூபா 300 சேவை கட்டணம் அறவிடப்படும்.
- விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்கள் **இங்கு** பெற்றுக் கொள்ள முடியும்.
- புகார்கள் மற்றும் பரிந்துரைகளை **இங்கு** மேற்கொள்ள முடியும்

சிறுவர் சேமிப்புக் கணக்குகள்

- முது சேமிப்பு கணக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரால் சிறுவரின் பெயரில் (18 வயதிற்கு கீழ்) ஆரம்பிக்க முடியும்
- சிறுவரின் பிறப்பு சான்றிதழ், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டை மற்றும் பில்லிங் ஆதாரம் என்பவை கண்டிப்பாக விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
- ஆகக் குறைந்தது ரூபா 300 உடன் ஆரம்பிக்கலாம்.
- வைப்புக்கள் காசாகவோ, நேரடி கணக்கு பரிமாற்றம் அல்லது சிங்கர் பினான்ஸ் (லங்கா) பீ.எல்.சி என குறுக்கு கோடிடப்பட்ட கணக்கு வைத்திருப்போருக்கு மாத்திரம் என்று கூறப்பட்ட காசோலை மூலமாகவோ ஏற்றுக்கொள்ளப்படும்.
- சிறுவர் 18 வயதை அடையும் போது தானாகவே சாதாரண சேமிப்பு கணக்கு ஒன்றுக்கு மாற்றப்படும்
- சிறுவர் 18 வயதை அடையும்வரை மீள் பெறுகைகள் அனுமதிக்கப்பட மாட்டாது
- அனைத்து முது சேமிப்பு கணக்குகளுக்கும் கணக்கு புத்தகம் ஒன்று வழங்கப்படும்
- வட்டியானது நாளாந்தம் கணக்கிடப்பட்டு மாதாந்தம் கணக்கில் வைப்பிலிடப்படும்.
- கணக்கு ஆரம்பித்த திகதியில் இருந்து 60 மாதம் முடிவாய்ந்த பின்னர் கணக்கு மீதியானது கணக்கு வைத்திருப்பவரின் பெயரிலுள்ள வேறு எந்த சிறுவர் சேமிப்பு கணக்கிற்று மாற்ற முடியும்
- 18 வயதில் சேமிப்பு கணக்கை முடிவுக்கு கொண்டுவரும் சந்தர்ப்பத்தில் அல்லது தனது பெயரிலுள்ள வேறு வங்கி அல்லது நிதிநிறுவனத்தின் கணக்கிற்று மாற்றும் சந்தர்ப்பத்தில், எமது நிறுவனத்தினால் ரூபா 300 சேவை கட்டணம் அறவிடப்படும்.
- இந்த கணக்கு எமது நிறுவனத்திலையே சாதாரண சேமிப்பு கணக்கிற்று மாற்றப்படும் சந்தர்ப்பத்தில் எந்தவித சேவை கட்டணமும் அறவிடப்படமாட்டாது.
- வருடமொன்றுக்கு முறையே 4% மற்றும் 7% உடைய பரிசு திட்டம் மற்றும் பரிசில் அல்லாட திட்டம் என்பன உள்ளன.
- பரிசில் திட்டம் தெரிவுசெய்வதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஆகக்குறைந்த 2 பரிசில்கள்களை உள்ளடக்கிய தெரிவுகளை உடையது.

கணக்கு மீதி	வட்டி வீதம்	பரிசு
5,000.00	4%	அட்லஸ் பாடசாலை உபகரணம் அல்லது ரூ 500.00 பெறுமதியான பரிசு வவுச்சர்
10,000.00	4%	பாடசாலை உபகரணம் அல்லது ரூ 700.00 பெறுமதியான பரிசு வவுச்சர்
25,000.00	4%	பாடசாலை உபகரணம் அல்லது ரூ 1,200.00 பெறுமதியான பரிசு வவுச்சர்
50,000.00	4%	சிறுவன் சைக்கிள் அல்லது ரூ 6,500.00 பெறுமதியான பரிசு வவுச்சர்
100,000.00	4%	சிறுவன் கபோர்ட் அல்லது ரூ 8,000.00 பெறுமதியான பரிசு வவுச்சர்
300,000.00	4%	லெப்டோப் அல்லது சிறுவர் உறங்கும் அரை தளபாடங்கள் (படுக்கை & அலுமாரி)

- விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்கள் இங்கு பெற்றுக் கொள்ள முடியும்
- புகார்கள் மற்றும் பரிந்துரைகளை இங்கு மேற்கொள்ள முடியும்